

- ▶ தடுப்பூசியின் விகிதத்தைப் பொறுத்தவரை, ஒரு மருந்தளவைப் பெறுவதில் 86.7%-ஐயும், இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொள்வதில் 62.79%-ஐயும், நியூ சவுத் வேல்ஸ் தற்போது எட்டியுள்ளது. அத்துடன், 12-15 வயதுடையோரில் 47.6% ஆனோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் நிச்சயமாக எமது 70% இரட்டைத் தடுப்பூசி மருந்தளவு இலக்கை அடைந்துவிடுவோம், அத்துடன் திங்கட்கிழமை 11 அக்டோபர் அளவில் சில கட்டுப்பாடுகளை நீக்குவோம்.
- ▶ 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும், இப்போது ஃபைசர் (Pfizer) அல்லது மொடேர்னா (Moderna) தடுப்பூசியைப் பெறலாம். இதன் அர்த்தம் என்னவென்றால், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம் - ஃபைசர் (Pfizer), மொடேர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராசெனீக்கா (AstraZeneca). எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக, உங்கள் தடுப்பூசிக்கு nsw.gov.au-இல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் முன்பதிவுச் சந்திப்புகள் கிடைக்கின்றன. தயவுசெய்து காத்திருக்க வேண்டாம்.
- ▶ எதிர்பார்த்ததை விட ஒரு வாரம் முன்னதாகவே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும். வெவ்வேறு படிமுறைகளைக்கொண்ட ஒரு அணுகுமுறையானது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். பாடசாலை ஒன்றில் நோய்த்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி நாங்கள் ஆலோசனை வழங்குவோம்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 941 பேர் உள்ளூர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமாக, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் நோய்த்தொற்றாளர்கள் குறைந்துவருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் திருப்தி அடைவதற்கான நேரம் இதுவல்ல. தயவுசெய்து தொடர்ந்தும் நோயறிகுறிகளைக் கண்காணித்து, பரிசோதனையைச் செய்துகொள்ள வரவும். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ மெரிலாண்ட்ஸ் (Merrylands), பாங்க்ஸ்டவுன் (Bankstown), லூமியா (Leumeah), ரீவ்ஸ்பி (Revesby), ஃபேர்ஃபீல்ட் (Fairfield), வூட்பெரி (Woodberry), மவுண்ட் ட்ரூயிட் (Mount Druitt), லிவர்பூல் (Liverpool), யுனாண்டர்ரா (Unanderra) மற்றும் யகூனா (Yagoona) ஆகியவையே கவலைக்கிடமான புறநகர்ப் பகுதிகள் ஆகும். ஒவ்வொருவரும் பரிசோதனையைச் செய்துகொள்ள வருவதும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதும் முக்கியம் ஆகும். 16-39 வயதுடையவர்கள் இப்போது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிகவும் அவசியம், ஏனென்றால் நீங்கள்தான் தலைமுறைகளை இணைப்பவர்களாக உள்ளீர்கள்.

- ▶ கழிவுநீரில் நோய்க்கிருமிகள் நேர்மறையாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் குறித்து நாங்கள் கவலைகொண்டுள்ளோம். கன்னெடா (Gunnedah), ட்வீட் (Tweed), பானோரா பாயிண்ட் (Banora Point), சவுத் கிராஃப்டன் (South Grafton), குல்கொங் (Gulgong), டேர்டன் (Dareton) மற்றும் மொருயா (Moruya) ஆகிய இடங்களில் உள்ளவர்களை, நோயறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
- ▶ எங்கள் மீள் திறப்புத் திகதியானது நெருங்கிவருகிறது, அத்துடன் நியூ சவுத் வேல்ஸ்-இல் மிகவும் பிரகாசமானதொரு கோடைக்காலத்தை எம்மால் எதிர்நோக்க இயலும்.